

கூடுதல் சார்பு நீதிமன்றம். காஞ்சிபுரம்

முன்னிலை : திரு.அ.முகம்மது அலி. பி.எஸ்.சி., பி.எல்.,

கூடுதல் சார்பு நீதிபதி, காஞ்சிபுரம்.

2026-ம் ஆண்டு ஜூன் திங்கள் 29-ம் நாள் திங்கட் கிழமை

அசல் வழக்கு எண்.208/2023

C.N.R.No.TNKP07000996-2023

பாரத ஸ்டேட் வங்கி,
தலைமை மேலாளர்,
முதன்மை கிளை, காஞ்சிபுரம்.

...வாதி

// எதிர் //

K.ராஜேந்திரன்

....பிரதிவாதி

இவ்வழக்கு என் முன்பாக கடந்த 06.06.2026 அன்று இறுதி விசாரணைக்காக வந்த போது வாதி தரப்பில் கற்றறிந்த வழக்கறிஞர் திருமதி. M.நதீரா பானு அவர்கள் ஆஜராகியும், பிரதிவாதி கடந்த 25.07.2024 அன்று நீதிமன்றத்தில் அழைத்தும் ஆஜராகவில்லை என்பதால் ஒருதலைபட்சப் படுத்தப்பட்டும், வாதி தரப்பு வாதுரை கேட்டும், வழக்குரை, வாதி தரப்பு சாட்சியம் மற்றும் ஆவணங்கள் இது நாள் வரையில் இந்நீதிமன்றத்தின் பரிசீலனையில் இருந்து வந்து இன்று இந்நீதிமன்றம் வழங்கும்.

தீர்ப்புரை

வாதி தரப்பில் இவ்வழக்கானது வாதி வங்கியிடம் பிரதிவாதி கடந்த 16.09.2022 தேதியில் பெற்றுள்ள கடன் தொகையில் செலுத்த வேண்டிய பாக்கித் தொகை ரூ.2,31,187/- மற்றும் 12.30% பின் ஆண்டு வட்டியும், வழக்கு செலவு தொகையும் செலுத்த வேண்டும் என்பதாக பரிகாரம் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

1. வழக்குரையின் சுருக்கம்

வாதி தரப்பில் வாதி வங்கியானது பாரத வங்கி சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வமான நிறுவனம் என்றும், இவ்வங்கியின் கிளையானது கதவு எண்.29, 30 & 30-B, அன்னை இந்திரா காந்தி சாலை, காஞ்சிபுரம் என்ற முகவரியில் இயங்கி வருவதாகவும், பிரதிவாதி திரு.K.ராஜேந்திரன் தன் வியாபாரத்திற்காக வாதி வங்கி கிளையில் 16.09.2022 தேதியில் ரூ.2.50.000/- கடன் வேண்டி MC-TL RMP EXPRESS CREDIT APR 21 என்ற திட்டத்தின் படியாக விண்ணப்பித்ததாகவும், வாதி மேற்படி கடன் தொகை

ரூ.2,50,000/-யினை 16.09.2022 தேதியில் மேற்படி கடன் திட்டத்தின் மூலம் குறிப்பிட்ட கால கடனாக கடன் கணக்கு எண்.41281428858 மூலம் பிரதிவாதிக்கு அளித்ததாகவும், அதே நாளில் பிரதிவாதி மேற்படி கடன் தொகையினை பெற்று கொண்டு, கடன் ஒப்பந்தம், ஏற்பாட்டு கடிதம் மற்றும் கடன் தொடர்பான மற்ற ஆவணங்களில் கையெழுத்து செய்து கொடுத்தார் என்றும், பிரதிவாதி மேற்படி கடனை பிரதி மாதம் 12.30% ஆண்டு வட்டி விகிதத்திற்கு திரும்ப செலுத்த ஒப்புக்கொண்டார் என்றும், பிரதிவாதி வாதி வங்கியில் பெற்ற கடன் தொகையினை வட்டியுடன் இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி திரும்ப செலுத்த கடமைப்பட்டவர் என்றும், பிரதிவாதி மேற்படி கடனை 36 மாத தவணையாக ரூ.8,340/- வட்டியுடன் திரும்ப செலுத்த ஒப்புக்கொண்டதாகவும், மேலும் வங்கியின் ஊழியர்கள் பிரதிவாதியை பலமுறை தொடர்பு கொண்டும் அவர் வாதி வங்கிக்கு கடன் தொகையை செலுத்த மறுத்துவிட்டார் என்றும், பிரதிவாதி கடன் நிவாரண சட்டம் மற்றும் விவசாயிகள் நிவாரணச் சட்டங்களின் கீழ் எந்தவித நிவாரணமும் பரிகாரமும் பெற எந்தவித உரிமையும் இல்லை என்றும், பிரதிவாதி வாங்கிய கடன் ஒரு தனிப்பட்ட பரிவர்த்தனை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் செலுத்தப்பட வேண்டிய கடன் பாக்கியாக இருப்பதால் தனிப்பட்ட ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட வட்டிவிகிதத்தை திரும்ப செலுத்த கோருவதாகவும், வாதி வங்கி பிரதிவாதியை வாதி வங்கியில் பெற்ற கடன் தொகையினை பலமுறை திரும்ப செலுத்த சொல்லி கேட்டும் பிரதிவாதி திரும்ப செலுத்தவில்லை என்றும், எனவே பிரதிவாதி வாதி வங்கிக்கு செலுத்த வேண்டிய கடன் தொகை ரூ.2,31,187/- மற்றும் 12.30% ஆண்டு பின் வட்டியும், வழக்கு செலவு தொகை செலுத்த வேண்டும் என்பதாக இவ்வழக்கை தாக்கல் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

2. பிரதிவாதி கடந்த 25.07.2024 அன்று நீதிமன்றத்தில் அழைத்தும் ஆஜரின்மையால் ஒருதலைபட்சப்படுத்தப்பட்டுள்ளார்.

3.வாதி தரப்பில் வாதி வங்கி கிளை மேலாளர் கௌரி வாசுதேவன் வா. சா. 1 ஆக விசாரிக்கப்பட்டு சாட்சிய நிரூபண வாக்குமூலம் தாக்கல் செய்து வா.சா.ஆ.1 முதல் வா.சா.ஆ. 4 வரையிலான ஆவணங்கள் குறியீடு செய்யப் பட்டுள்ளது.

4.இவ்வழக்கில் தீர்மானிக்கக்கூடிய பிரச்சனை யாதெனில் -

வாதி தரப்பில் பிரதிவாதி வாதி வங்கிக்கு கடன் தொகை ரூ.2,31,187/- மற்றும் 12.30% ஆண்டு பின் வட்டியும், வழக்கு செலவு தொகை செலுத்த கோரியுள்ள பரிகாரம் கிடைக்கக்கூடியதா? என்பதேயாகும்.

1. வா. சா. 1 சாட்சியத்தில் வாதி வங்கியில் பிரதிவாதி தனது வியாபாரத்திற்காக கடன் கோரி கடந்த 16.09.2022 தேதியில் MC-TL RMP EXPRESS CREDIT APR 21 என்ற திட்டத்தின் படியாக விண்ணப்பித்ததாகவும், வாதி வங்கி கடந்த 16.09.2022 தேதியில் மேற்படி கடன் திட்டத்தின் மூலம் குறிப்பிட்ட கால கடனாக கடன் கணக்கு எண். 41281428858 மூலமாக பிரதிவாதிக்கு ரூ.2,50,000/- கடன் அளித்ததாகவும், மேற்படி கடனை 12,30% வட்டியுடன் திருப்பி செலுத்துவதாக பிரதிவாதி ஒப்புக்கொண்டு கடன் ஒப்பந்தம், ஏற்பாட்டு கடிதம், மற்றும் கடன் தொடர்பான ஆவணங்கள் எழுதி கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

2. வாதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வா.சா.ஆ.1 ன் படியாக கடந்த 16.09.2022 தேதியில் பிரதிவாதி ராஜேந்திரன் வாதி வங்கியிடம் ரூ.2,50,000/- கடன் கோரி கொடுத்த விண்ணப்பமாக காணப்படுகிறது. வா.சா.ஆ.2ன் படியாக கடந்த 16.09.2022 தேதியில் வாதி வங்கியிடம் பிரதிவாதி பெற்ற ரூ.2,50,000/- கடனுக்காக எழுதி கொடுத்துள்ள கடன் ஏற்பாட்டுக் கடிதமாக காணப்படுகிறது. வா.சா.ஆ.3 ன் படியாக பிரதிவாதி கடந்த 16.09.2022 தேதியில் வாதி வங்கியிடம் பிரதிவாதி பெற்ற ரூ.2,50,000/- கடனுக்காக கொடுத்துள்ள கடன் கொதுவை ஒப்பந்தமாக காணப்படுகிறது. வா.சா.ஆ.4ன் படியாக கடந்த 16.09.2022 முதல் 16.04.2023 தேதி வரையிலான பிரதிவாதி வங்கி கணக்கு பதிவேடு படியாக வாதி வங்கிக்கு பிரதிவாதி செலுத்த வேண்டிய பாக்கித் தொகை ரூ.2,31,187/- உள்ளதாக காணப்படுகிறது.

3. மேலும் வா.சா.1 சாட்சியத்தில் வாதி வங்கி தரப்பில் பிரதிவாதியிடம் பலமுறை கடனை திரும்ப செலுத்தக்கோரியும் பிரதிவாதி கடனை திரும்ப செலுத்தவில்லை என்றும், எனவே பிரதிவாதி வாதி வங்கிக்கு செலுத்த வேண்டிய கடன் தொகை ரூ.2,31,187/- மற்றும் 12.30% ஆண்டு பின் வட்டியும், வழக்கு செலவுத்தொகை செலுத்த வேண்டும் என்பதாக குறிப்பிட்டுள்ளார்.

4. இவ்வழக்கில் பிரதிவாதி ஆஜரின்மையால் ஒருதலைப்பட்ச படுத்தப்பட்டுள்ள நிலையில், வா.சா.1 சாட்சியம் மற்றும் வா.சா.ஆ.1 முதல் 4ன் படியாக பரிசீலிக்கும் போது, பிரதிவாதி கடந்த 16.09.2022 தேதியில் வாதி வங்கியை அணுகி பிரதிவாதியின் வியாபாரத்திற்காக ரூ.2,50,000/- கடன் வேண்டி விண்ணப்பித்துள்ளதாகவும், வாதி வங்கியால் பிரதிவாதிக்கு கடந்த 16.09.2022 தேதியில் ரூ.2,50,000/- அனுமதிக்கப்பட்டு பிரதிவாதி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாகவும், மேற்படி கடன் தொகையை கடந்த 16.09.2022 அன்று பிரதிவாதி வாதி வங்கியிடம் பெற்று கொண்டு அதற்காக கடன் ஒப்பந்தங்கள் மற்றும் கடன் ஏற்பாட்டுக் கடிதம் எழுதிக்

கொடுத்துள்ளதாகவும், பின்னிட்டு வாதி வங்கிக்கு பிரதிவாதி கடன் தொகையை சரிவர செலுத்தவில்லை என்பதாக காணப்படுகிறது.

5. மேலும் வாதி தரப்பில் கடந்த 16.04.2023 தேதிவரை வாதி வங்கிக்கு பிரதிவாதி செலுத்த வேண்டிய கடன் தொகை ரூ.2,31,187/- உள்ளதாக குறிப்பிட்டுள்ள சங்கதிகளை பொறுத்து பிரதிவாதி தரப்பில் ஆட்சேபனை செய்யப்படாத நிலையில், பிரதிவாதி வாதி வங்கிக்கு கடன் ஒப்பந்த நிபந்தனைகள் படியாக கடன் அசல் தொகை மற்றும் வட்டி பாக்கித் தொகை ரூ.2,31,187/- செலுத்த வில்லை என்பதாக வாதி குறிப்பிட்டுள்ள சாட்சியத்தை இந்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு அதன்படியாக வாதி வங்கிக்கு பிரதிவாதி செலுத்த வேண்டிய கடன் தொகை ரூ.2,31,187/- உள்ளதாக நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. எனவே வாதி வங்கிக்கு பிரதிவாதி மேற்படி கடன் தொகை ரூ.2,31,187/- மற்றும் கடன் தொகையை பைசல் செய்யும் வரை அசல் தொகைக்கு பிரதிவாதி 12.30% ஆண்டு பின் வட்டியும் மற்றும் இவ்வழக்கின் செலவுத் தொகையை செலுத்த கடமைப்பட்டவர் என்பதாக இந்நீதிமன்றம் முடிவு செய்கின்றது.

இறுதியாக வாதி வங்கிக்கு பிரதிவாதி தாவா கடன்தொகை ரூ.2,31,187/- ம் மற்றும் வழக்கு தாக்கல் செய்துள்ள தேதி முதல் மேற்படி கடன் தொகையை திரும்ப செலுத்தும் காலம் வரையும் அசல் தொகைக்கு 12.30% ஆண்டு பின் வட்டியும் மற்றும் இவ்வழக்கின் செலவு தொகையை செலுத்த வேண்டும் என்பதாக இவ்வழக்கு செலவு தொகையுடன் அனுமதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்படுகிறது.

இந்த தீர்ப்புரை என்னால் நேரடியாக சுருக்கெழுத்தருக்கு சொல்லப்பட்டு, அவரால் கணினியில் தட்டச்சு செய்யப்பட்டு, பின்னர் என்னால் பிழைதிருத்தம் செய்யப்பட்டு இன்று (29.06.2026) இந்நீதிமன்றத்தில் அவையறிய பகரப்பட்டது.

ஒம்./அ.முகம்மது அலி
கூடுதல் சார்பு நீதிபதி,
காஞ்சிபுரம்.

1. வாதி தரப்பு சாட்சி :

1. வா.சா.-1 கௌரி வாசுதேவன் (மேலாளர்)

2. வாதி தரப்பு சான்றாவணங்கள் :

வ.எண்,	தேதி	ஆவண விவரம்	குறியீடு
1.	16.09.2022	பிரதிவாதி வாதி வங்கிக்கு கொடுத்துள்ள	வா.சா.ஆ.1

		கடன் விண்ணப்பம் அசல்	
2.	16.09.2022	பிரதிவாதி வாதி வங்கிக்கு எழுதி கொடுத்துள்ள கடன் ஏற்பாட்டு கடிதம் அசல்.	வா.சா.ஆ.2
3.	16.09.2022	பிரதிவாதி வாதி வங்கிக்கு எழுதிக்கொடுத்த கடன் கொதுவை ஒப்பந்தம் அசல்.	வா.சா.ஆ.3
4.	02.05.2023	பிரதிவாதி வங்கி கணக்கு பதிவேடு கணினி சான்றிட்ட நகல்	வா.சா.ஆ.4

3. பிரதிவாதி தரப்பு சாட்சிகள் மற்றும் சான்றாவணங்கள் : - இல்லை

ஒம்./அ.முகம்மது அலி
கூடுதல் சார்பு நீதிபதி,
காஞ்சிபுரம்.